

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், திருப்பூர்
COS No. 2/2023

வா.சா.2/கணேசன்/05.07.2023.

1 ம் பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை

1. Crompton Dyres மற்றும் ஸ்ரீநிவாசா டெக்ஸ்டைல்ஸ் இரண்டிற்கும்சேர்த்து வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால் சரிதான். Crompton Dyres ல் 2013-2014 ல் ரூ.11,16,085/- நிகரநட்டம். ஸ்ரீநிவாசா டெக்ஸில் ரூ.11,60,400 லாபம். Crompton Dyres ன் நஷ்டத்தை ஸ்ரீநிவாசா டெக்ஸில் லாபத்தில் கழித்து தான் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளார்கள் என்றால் சரிதான். 2014-2015 வருமானவரி ஆண்டில் Crompton Dyres ரூ.6,42,012/- நஷ்டம், ஸ்ரீநிவாசா டெக்ஸில் லாபம் ரூ.10,17,563/- 2013-2014 ல் பார்ட்னர் முத்துசாமிக்கு மட்டும் ரூ.2,50,000/- சம்பளம் போடப்பட்டுள்ளது என்றால் சரிதான். சிவக்குமாருக்கு சம்பளம் போடவில்லை. டேலி பேசிசில் கணக்கு பராமரித்து வருகிறோம். அது தற்போது என் கைவசம் இல்லை.நான் தாக்கல்செய்துள்ளது தோராயமான கணக்கு என்றும் சரியான கணக்கு அல்ல என்றால் சரியல்ல, ஆடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. 2012 முதல் Crompton Dyres இயங்கவில்லை என்றால் அது குறித்து எனக்கு தெரியாது. இயங்கினாலும் இயங்காவிட்டாலும் வழக்கமாக கணக்கு தாக்கல் செய்வோம் என்றால் சரிதான்.

மறு விசாரணை இல்லை

சாட்சியின் வாக்குமூலம் என் வாய்மொழிப்படி தட்டச்சரால் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சியிடம் படித்துக் காட்டப்பட்டு, அவரால் சரியென்று ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் அவரது கையெழுத்து பெறப்பட்டது.

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி,
திருப்பூர்.